

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

உள்நாட்டுக் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

எனது அறிக்கையின் மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படைப் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன். அதற்கிணங்க உள்நாட்டுக் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் ஒன்றை நான் தெரிவிக்கவில்லை.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் மறுப்பிற்குள்ளாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க நிதியத்தின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வை மேற்கொண்டு கணக்காய்வாளர் அறிக்கையை வழங்குதல் எனது பொறுப்பாகும். எவ்வாறாயினும் மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படைப் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றினை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன்.

#### 1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

##### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 07 இன் பிரகாரம் காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.		
i. மீளாய்வாண்டின் காசுப்பாய்ச்சல் கூற்றில் ஆரம்ப காசு மற்றும் காசுக்கு சமமானவைகளின் மீதி ரூபா 86,751,731 ஆக இருந்த போதிலும் அது ரூபா 172,730,801 ஆக காண்பிக்கப்பட்டதன் காரணமாக ரூபா 85,979,070 இனால் அதிகரித்து காண்பிக்கப்பட்டிருந்தது.	சுட்டிக்காட்டப்பட்டவை சரியானதாகும். உரிய வழக்கள் 2023 ஆம் ஆண்டில் கணக்குகளில் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	கணக்கீட்டு நியமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் நிதிக் கூற்றுக்கள் தயாரித்து சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

ii. காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கும் போது செயற்பாட்டு நடவடிக்கைகளில் காசுப் பாய்ச்சல் ரூபா 69,641,957 குறைவாகவும், முதலீட்டு செயற்பாடுகளில் காசுப்பாய்ச்சல் ரூபா 28,571,556 குறைத்தும் மற்றும் நிதிச் செயற்பாடுகளில் காசுப்பாய்ச்சல் ரூபா 113,769,524 அதிகரித்தும் ஆன வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டன.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 08 இன் 22 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்கீட்டு கொள்கை மாற்றங்கள் பிற்போட்ட ரீதியில் வருமானமாக கருதும் போது மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்களில் அது சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறு சரி செய்யப்பட்ட பெறுமதியை காண்பிக்கின்ற ஒப்பீட்டு ரீதியான பெறுமதி சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை. அதனால் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் கடந்த ஆண்டின் போது காண்பிக்கப்பட்ட ரூபா 87,303,108 வரிக்கு முன்னரான இலாபம் ரூபா 661,570,406 நட்டமாக ரூபா 3,454,569,841 கடன் மற்றும் பெறவேண்டிய மீதி ரூபா 2,731,739,987 ஆக ஒப்பீட்டு ரீதியான தகவல்கள் நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை.

(இ) மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்களில் கடன் இழப்பீட்டு சீராக்கத்தின் போது இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 09 இன் பிரகாரம் நிறுவனத்திற்கு பொருத்தமான படிவம் வடிவமைக்கப்படாதிருந்ததுடன் இலாப நோக்கத்தில் நிதி நிறுவன ஒன்றின் படிவம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இழப்பீட்டு பெறுமதி கணப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட மாதிரி தரவுகளை உள்ளடக்கும் போது இழப்பீட்டுக்கான விசேடமான மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுசேர்க்கப்பட்ட கடன்பட்டோர் காலப் பகுப்பாய்வு

2022 ஆம் ஆண்டிற்குரிய நிதிக் கூற்றுக்கள் வெளியீடுகள் (Restate) மற்றும் சகல வேறுபாடுகளுடனும் 2023 இன் நிதிக் கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்படும்.

-மேற்படி-

கடன் இழப்பீட்டிற்காக ஈடுபடுத்தப்பட்ட மாதிரி தற்போது நிதி நிறுவனங்கள் பயன்படுத்துகின்ற மாதிரியாக இருந்த போதும் எமது நிறுவனத்திலுள்ள கடன்பட்டோர் தரவு அளவு சிறியதாக இருந்தமை மற்றும் சில பொருளாதார எடுகோள்களை நிறுவனத்திற்கு நேரடியாக பயன்படுத்துவதில் உள்ள

கணக்கீட்டு நியமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் இழப்பீட்டு சீராக்கங்கள் மேற் கொள்ளவேண்டி இருந்ததுடன் அதற்காக ஆணையாளர் சபையின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.

மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

பிரச்சினைகள், 2021  
முதல் 2022 வரையான  
கடன் இழப்பீட்டு  
செலவினம் ரூபா  
340,829,524 இனால்  
குறைவடைவதற்கு  
காரணமாக இருந்தது.  
அதனால் SLFRS 09 இன்  
5.5.15 ஆம் பந்தியின்  
கீழ் வருகின்ற எளிய  
முறையின் கீழ் இந்த  
இழப்பீட்டு செலவினத்தை  
மீண்டும் கணிப்பிடுவதற்கு  
அனுபவம் வாய்ந்த  
கணக்காய்வாளரின்  
உதவியைப் பெற்றுக்  
கொள்வதற்காக  
2023.05.26 ஆந் திகதி  
நடைபெற்ற  
ஆணையாளர் சபைக்  
கூட்டத்தின் போது  
தீர்மானிக்கப்பட்டிருந்தது.

(ஈ) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம்  
12 இன் 34 ஆம் பந்தியின் பிரகாரம்  
பயன்படுத்தப்படாமல்  
உட்கொண்டுவரப்படுகின்ற வரி  
இலாபத்திற்காக பிற்போட்ட வரிச்  
சொத்துக்கள் இனங்காண  
வேண்டியிருந்த போதிலும் அதற்குப்  
பதிலாக ஆண்டின் இலாபம்  
இனங்காணப்பட்டு 24 சதவீதத்திற்குப்  
பதிலாக 10 சதவீத விகிதம்  
ஈடுபடுத்தப்பட்டு பிற்போடப்பட்ட வரிச்  
சொத்துக்கள்  
கணிப்பிடப்பட்டமையினால்  
முன்கொண்டு வரப்பட்ட வரி  
இலாபத்தின் அடிப்படையில்  
பிற்போட்ட வரிச் சொத்துக்கள் ரூபா  
13,896,406 இனால் குறைத்துக்  
காண்பிக்கப்பட்டிருந்தது.

உங்களின்  
சுட்டிக்காட்டல்கள்  
சரியானதாகும்.  
தவறுதலாக 2022.01.01  
இல் உள்ளவாறான மீதி  
கணிப்பிடும் போது பிரதி  
செய்யப்பட்டிருந்ததுடன்  
சுட்டிக்காட்டப்பட்டுள்ள  
வழுக்கள் 2023 ஆம்  
ஆண்டின் கணக்குகளில்  
சரிசெய்வதற்கு  
நடவடிக்கை  
எடுக்கப்படும்.

கணக்கீட்டு நியமங்களில்  
குறிப்பிடப்பட்டுள்ள  
முறையில்  
நிதிக்கூற்றுக்கள்  
தயாரித்து  
சமர்ப்பிக்கப்படல்  
வேண்டும்.

(உ)	<p>மீளாய்வாண்டின் போது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்திலிருந்து கிடைத்த (UNDP) மானியங்களில் செலவிடப்பட்ட ரூபா 1,235,838 இற்கு சமமான அளவொன்று வருமானமாக இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 20 இன் பிரகாரம் இனங்காணப்படாமல் மொத்தப் பெறுவனவான ரூபா 12,500,000 ஏனைய வருமானமாக இனங்காணப்பட்டிருந்தது.</p>	<p>குறுகிய கால செயற்திட்டமாக இருந்தமையால் அதன் சகல வருமானம் செலவினங்களுக்குரிய வருமானங்கள் செலவினங்கள் உரிய நிதியாண்டின் வருமான செலவினமாக காசு அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>	-மேற்படி-
-----	---	---	-----------

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2022 திசம்பர் 31 இல் உள்ளவாறு பிற்போட்ட வரிச் சொத்துக்கள் ரூபா 23,124,285 ஆக இருந்த போதிலும் நிதிக் நிலைமைக் கூற்றில் அப்பெறுமதி ரூபா 7,856,456 ஆக காண்பிக்கப்பட்டதனால் பிற்போட்ட வரிச் சொத்துக்கள் ரூபா 15,267,829 இனால் குறைத்தும் ஆண்டின் பிற்போட்ட வரி வருமானமாக ரூபா 16,980,756 இனங்காண வேண்டியிருந்த போதிலும் விரிவான வருமானக் கூற்றில் அது வருமானமாக ரூபா 1,712,928 இனங்காணப்பட்டமையால் பிற்போட்ட வரி வருமானம் ரூபா 15,267,828 இனால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	<p>உங்களின் சுட்டிக்காட்டல்கள் சரியானதாகும். தவறுதலாக 2022.01.01 இல் உள்ளவாறான மீதி கணிப்பிடும் போது பிரதி செய்யப்பட்டிருந்ததுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழக்கள் 2023 ஆம் ஆண்டின் கணக்குகளில் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>பிற்போட்ட வரி வருமானத்தை கணிப்பிட்டு கூற்றுக்களில் உள்ளடக்குதல் வேண்டும். சரியாகக் கணிக்க நிதிக்</p>
(ஆ) எதிர்வரும் ஆண்டிற்குரிய ரூபா 14,015,293 ஆன நிலையான வைப்பு வட்டி மீளாய்வாண்டில் உள்ளடக்கப்பட்டிருந்தமையால் மீளாய்வாண்டில் ஏனைய செயற்பாட்டு வருமானம் மற்றும் பெறவேண்டிய முதலீட்டு வருமானம் அப்பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	<p>ஏற்றுக்கொள்கின்றோம். 2023 ஆம் ஆண்டிற்கு கொண்டு வந்து முதலீட்டு வருமானம் மாத்திரம் அட்டுறு அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டது.</p>	<p>கணக்கு வைத்தல்கள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.</p>

- (இ) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு முன்கொண்டுவரப்பட்ட ரூபா 20,572,935 ஆன பெறவேண்டிய வருமான வரி தொடர்பான உறுதிப்படுத்தல் பெற்று பதிவழிப்பதற்கு பதிலாக நகர அபிவிருத்தி குறைவான வருமானம் பெறுவோர்களின் வீடமைப்பு செயற்திட்டத்தின் (UDLIHP) கடன்களில் பெறவேண்டிய நிலுவை வட்டிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த வரி அளவு பெறவேண்டிய நிறுத்திவைத்தல் வரிக் கணக்கில் மாற்றுவதற்குப் பதிலாக தவறுதலாக UDLIHP நிலுவை வரி வருமானக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. உரிய சரிசெய்தல்கள் 2023 ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்படும். -மேற்படி-
- (ஈ) மீளாய்வாண்டிற்குரிய பெற வேண்டிய பெறவேண்டிய கடன் வட்டி ரூபா 53,142,999 தொகை, கடன் மற்றும் பெற வேண்டியவைகளின் கீழ் காண்பிக்க வேண்டியிருந்த போதிலும் அது ஏனைய சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது. கடன் முகாமைத்துவ மென்பொருளில் காணப்படுகின்ற மீதி 2022 இற்குரிய பெறவேண்டிய வட்டி வருமானம் மாத்திரம் ஆகும். எனினும் பேரேட்டில் 2022 இற்கு கிடைக்க வேண்டிய வட்டி வருமானத்திற்கு மேலதிகமாக 2021 இற்கு கிடைக்க வேண்டிய வட்டி வருமானம் கிடைக்காதிருந்த மீதியும் முன்கொண்டு செல்லப்பட்டமையால் இந்த வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. -மேற்படி-
- (உ) வருமான வரி மிகை ஒதுக்கீடு ரூபா 2,319,635 தொகை மீளாய்வாண்டின் வருமான வரி செலவினத்திற்கு எதிராக பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் திரண்ட நிதியத்தில் சீராக்கப்பட்டதன் காரணமாக மீளாய்வாண்டின் வரிக்குப் பின்னரான இலாபம் அந்த அளவினால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டிற்குரிய வருமான வரி சீராக்கம் 2021 ஆம் ஆண்டின் கணக்குகளுக்கு உரியதாக மேற்கொள்ளப்பட்டமையால் அந்த கொடுப்பனவுகள் உள்ளபடியாக மேற்கொள்ளும் போது 2022 ஆம் ஆண்டிற்குரிய பற்றாக்குறை அல்லது மிகையின் -மேற்படி-

கொடுப்பனவுகள்  
 சீராக்கம்  
 மேற்கொள்ளப்படுவது  
 2021 ஆம் ஆண்டிற்கு  
 உரியதாக  
 இருந்தமையால் அது  
 திரண்ட நிதியத்தில்  
 சீராக்கப்பட்டுள்ளது.

1.5.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

	விடயம்	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி	நேரொத்த அறிக்கையின் பிரகாரம் பெறுமதி	வேறுபாடு	முகாமைத்துவத் தின் கருத்துரை	பரிந்துரை
		ரூபா	ரூபா	ரூபா		
(அ)	கடன் மூலதன பெறுமதி	1,575,826,476	1,556,330,231 (கடன் முகாமைத்துவ மென் பொருளின் பிரகாரம்)	19,496,245	கடன் முகாமைத்துவ மென்பொருளின் அறிக்கைகளில் முற்பணமாக கிடைக்கின்ற வருமானம் உரிய ஆண்டின் போது குறைத்துக் காண்பிக்கப்பட்ட போதும் பேரேட்டில் கணக்கீடு செய்யும் போது அவ்வாறு மேற்கொள்ளப்படுவதில்லை. நிச்சயமற்ற வட்டி வருமானக் கணக்கின் மீதி மற்றும் கணனி முறைமையின் மீதிகளுக்கிடையே இந்த காரணத்தினால் இணக்கமொன்று மேற்கொள்ள முடியாதிருந்தது	பேரேட்டுக் கணக்கு மீதியில் மென்பொருளின் மீதி இணக்கம் செய்யப்படல் வேண்டும்.
(ஆ)	நிச்சயமற்ற வட்டி பெறுமதி	709,251,218	504,723,323	204,527,895		

(இ)	வட்டி வருமானம்	124,270,999	123,950,039	320,960	2021 ஆண்டின் 2022 ஆண்டிற்குரியதாக கிடைத்த வட்டி வருமானம் ஆகும்.	ஆம் போது ஆம் மீதியில் பட்டோலையின் மீதி இணக்கம் செய்யப்படல் வேண்டும்.
(ஈ)	கடன் மற்றும் பெறவேண்டியவைகள்	1,575,826,476	1,570,584,539 (பட்டோலைகளின் பிரகாரம்)	5,241,937	அதனால் முற்பணக்கணக்கில் காணப்பட்ட 2022 ஆண்டிற்குரிய வட்டி பணம் வட்டி வருமானக் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது. எனினும் கடன் முகாமைத்துவ மென்பொருளில் அப்பெறுமதி 2021 ஆம் ஆண்டின் போது பெறுவனவாக உரிய கடன் கணக்கின் ஆரம்ப மீதியில் தீர்க்கப்பட்டிருந்தது.	
(உ)	முற்பணமாகக் கிடைத்த கடன் மற்றும் முற்பணம்	2,848,299	2,502,558	345,741		
(ஊ)	04 உள்ளூராட்சி நிறுவனங்களுக்குரிய கடன் மீதிகளின் பெறுமதி	968,589,356 (கடன் முகாமைத்துவ மென்பொருளின் பிரகாரம்)	635,069,504 (மென்பொருளினால் உருவான கடன் மீதியை உறுதிப்படுத்து கடிதங்களின் பிரகாரம்)	333,519,852	2022 ஆண்டின் விநியோகிக்கப்பட்ட விடுவித்தல்கள் 2022.12.31 உள்ளவாறு கடன் அறிக்கையில் உள்ளடக்க வேண்டியிருந்த	ஆம் போது கணனி முறைமையில் காணப்படுகின்ற வழுக்களை சரிசெய்தல் வேண்டும்.



(எ)	பெற வேண்டிய கடன்	2,675,720,913 (கடன் முகாமைத்துவ மென்பொருளின் பிரகாரம்)	2,653,594,768 (உறுதிப்படுத்தலின் பிரகாரம்)	22,126,145	போதிலும் கணனி முறைமையின் வழுவின் காரணமாக கடன் மீதியை உறுதிப்படுத்தல் அந்த பணத்தில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதனைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-----	------------------	--	--	------------	--

#### 1.5.4 பொருத்தமான மதிப்பீடு செய்தல்.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இழப்பீட்டு கணிப்பீடுவதற்காக கணக்குகளின் பயன்படுத்தப்பட்டிருந்த பேரேட்டுக் பட்டோலைகளுக்கும் வேறுபாடுகள் நிச்சயமற்ற வட்டி பெறுமதிக்குரிய பட்டோலைகள் மென்பொருளின் பேரேட்டுக் கணக்குகளுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்பட்டமை போன்ற விடயங்களின் காரணமாக அந்த மீதிகளின் சரியான தன்மை உறுதிப்படுத்தப்படாமையினால் ரூபா 1,333,047,846 ஆன இழப்பீட்டிற்கான ஒதுக்கம் மற்றும் ரூபா 340,829,524 இழப்பீட்டு இலாபத்தின் சரியான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு முடியாதிருந்தது.	உரிய வேறுபாடுகள் ஏற்பட்ட 2022 ஆம் ஆண்டிற்குரிய நிதிக் கூற்றுக்கள் மீளமைக்கப்பட்டு (Restate) சகல வேறுபாடுகளுடனும் 2023 இன் நிதிக் கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்படும்.	பேரேட்டுக் கணக்குகளில் காணப்படுகின்ற மீதிகள், பட்டோலைகளின் மீதிகள் மற்றும் மென்பொருளில் காணப்படுகின்ற மீதிகள் ஒன்றுக்கொன்று பரஸ்பர இடைவெளி இல்லாதிருத்தல் வேண்டும்.

1.5.5 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

விடயம்	தொகை ரூபா	வழங்கப்படாத கணக்காய்வுச் சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
நிச்சயமற்ற வட்டிக் கணக்கு	709,251, 218	பட்டோலை	கணக்குகள் தயாரிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது இந்த நிச்சயமற்ற வட்டிக் கணக்கிற்கு உரித்தான ஆவணங்கள் குறித்துரைத்த ரீதியில் இனங்காணப்பட்டிருக்க வில்லை.	பேரேட்டுக் கணக்குகளில் காண்பிக்கப்படுகின்ற மீதிகளுக்கு பட்டோலைகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 283,009,856 ஆன அறவிடப்படாத கடன் மீதி 02 வருடங்கள் முதல் 38 வருடங்கள் வரையிலான காலம் வரை நிலுவையாக காணப்பட்டது.	2022.12.31 இல் உள்ளவாறு அறவிடப்படாத கடன் மீதி ரூபா 283 மில்லியன் ஆகக் காணப்பட்டதுடன் அது 2023.09.30 இல் உள்ளவாறு ரூபா 278 மில்லியன் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறவிடப்படாத கடன் மீதிகளுக்கிடையே அதிக பெறுமதியாக இருந்த தம்புள்ளை மாநகர சபையின் ரூபா 106 மில்லியன் கடன் தொகையை அறவிடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கடன் உடன்படிக்கை மீறல் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	கடன் அறவிடலை விரைவுபடுத்துதல் வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 573,679,095 இலாபமாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 67,821,845 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 505,857,250 அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு மீளாய்வாண்டில் ரூபா 340,829,524 இழப்பீட்டு இலாபம் சீராக்கம் மற்றும் ஏனைய செயற்பாட்டு வருமானம் ரூபா 102,165,916 இனால் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் போது நிதியத்தால் ரூபா 426,600,000 ஆன கடன் 09 கடன் செயற்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் அதனிடையே ரூபா 51,800,000 ஆன 02 கடன் செயற்திட்டங்களின் கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டு ஆண்டின் இறுதிவரையில் ரூபா 17,090,000 மாத்திரம் விநியோகிக்கப்பட்டிருந்தது.	நிர்மாண செயல் முன்னேற்றத்தின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படுகின்றமையால் இவ்வாறான நிலைமை ஒன்றை காணக்கூடியதாக உள்ளது.	கடன் விநியோகித்தலை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2021 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்ட இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு ரூபா 825,000 மிகை ஊதியப் படி செலுத்தப்பட்டிருந்த போதிலும் 1.5.1(ஆ) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிதிக் கூற்றுக்களில் சீராக்கங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது நட்டம் ஒன்றாக இருந்தமையால் அவ்வாறு மிகை ஊதியப் படி செலுத்துதல் பிழையாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.	மிகை ஊதியப் படி செலுத்துவதற்கு 2023.02.24 ஆந் திகதி ஆணையாளர் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.	சரியாக சீராக்கப்பட்ட இலாபத்தின் அடிப்படையில் மாத்திரம் மிகை ஊதியப் படி செலுத்த வேண்டிய இருந்ததுடன் நட்டத்தின் அடிப்படையில் மிகை ஊதியப் படி செலுத்தாதிருத்தல் வேண்டும்.

3.2 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>நிதி முகாமைத்துவ முறைமை, கடன் முகாமைத்துவ முறைமை, பொது மொடியூல் ஆக 03 பிரிவுகளை மேவுகை செய்யும் வகையில் அமுல்படுத்தப்படுகின்ற கணனி மென்பொருள் முறைமையொன்றை ஸ்தாபிப்பதற்கு ரூபா 2,938,000 தொகையும், 2020 ஆம் ஆண்டு முதல் வருடாந்த பராமரிப்பு கட்டணமாக ரூபா 587,600 வீதம் 03 வருடங்களுக்காக ரூபா 1,762,800 தொகையும் செலுத்தப்பட்டிருந்தது. எனினும் கடன் முகாமைத்துவ முறைமை தவிர நிதி முகாமைத்துவ முறைமை மற்றும் பொது மொடியூல் என்பன பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.</p>	<p>நிதி முகாமைத்துவ முறைமைக்கு 2021 வரை தரவுகள் உள்ளடக்கப்பட்ட போது சரியான அறிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியாமையால் செயலிழந்து காணப்பட்டது.</p>	<p>கணனி முறைமையில் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>